

உதவிக்காரம் நீட்டி காப்போம் எம் பூமியை, போராடுவோம் கோள வெதும்பலை

எண்ணற்றிலக்கறி, இயற்கை வாயுமளவு எந்ததல் என்பன கோள வெதும்பலை ஊக்குவிக்கும் வாயுவான காப்பன் டை ஆக்சைடு (Carbon dioxide) அளவுக்கு அதிகமாக எம் வாயுமண்டலத்தில் வடுவிக்கும். எம்மால் இவ்வாயுக்களை (Greenhouse gases)கட்டுப்படுத்தாவிடல் விநைந்த கோள வெதும்பலை எம் பூமி எதிர் கொள்ள நேரிடும். அத்துடன்:-

- | | |
|--|--|
| 1) கடுமையான தூய நீர் தட்டுப்பாடு, வறட்சி | 5.) துழிசுறிக்கும் மீனாடல், விவாதி, கட்டுக்கடங்கா காட்டுத்தீ |
| 2) விளைச்சல் தொல்விதன், உணவுப் பற்றாக்குறையாட்டி | 6) விலங்குகள், தாவரங்களை முற்றாக பூமிப்பிடுகுது |
| 3) கடல்மட்ட உயர்வு, கடுமையான வெள்ளம் | மறைதல் |
| 4) அழிவு விளைவிக்கும் தூராவரிகள், உள்வாங்கு காற்று புலகாவி | |

ஓர் கணமால் நிரைவு உற்பத்தி செய்யும் காப்பன் டை ஆக்சைட்டின் அளவு கவிடன் நாட்டுப் பிரஜைபுடன் ஒப்பிடுகையில் 3 மடங்காவாரம், ஓர் பாசிவின்தான் குடிமகனுடன் ஒப்பிடுகையில் 25 மடங்காகவும் உள்ளது.

கற்றாடல் அழுக்கு, கோளவெதும்பலை தாழ்ச் செய்வதுடன் பணத்தையும் சேமிக்க 10 வழி முறைகள்

1. கட்டுப்படுத்திய சக்திப் பாவனை

- * குறைந்தளவில் சக்தியைப் பயன்படுத்துவதில் விளக்குகள், சாதனங்களை உபயோகித்தல்
- * இலையுய்க்கள்: ஒளிவிளக்குகள், கணனி, தொலைக்காட்சி, வீட்டுச்சாதனங்கள்.* வெப்ப சீர் நிலைக் கருவியை திட்டமிட்டு செயற்படுத்தி உன்னை, துள்ளி காற்றுச் செல்லலைக் குறைத்தல்.* இயற்கைக் காற்றில் உருதுவிகளை உன்த்தல்.* சக்திப் பாவனையை மீள் பரிசீலித்தல்

2. இயற்கை சக்திக்கு உறு துணை

- * மீள் உற்பத்தியில் உருவாகிய மீள் பாவனை (சூரிய, காற்று சக்தி)
- * திரையமிகு சக்திக் கட்டுப்பாட்டு கருவியை இணைத்தல்
- * சூரிய தாரிகளைப் பயன்படுத்தல்
- * "இயற்கை வள சக்தி" கட்டுறவுடன் இணைதல்

3. கட்டுப்படுத்திய வாகனப் பயணம்

- * நடத்தல், சுவிச்சக்கர வண்டி, பொது ஊடக சவாரி
- * பஸ் சேர்ந்த வாகனப் பயணம், திட்டமிட்ட சூரியப் பயணம்
- * வாகனத்தில் கலங்கி (Hybrid) வாகனம், சிக்கன ஏரி பொருள் பயன்படுத்தும் வாகனம்

4. சத்தள்ள உணவுகள், உள்வாங்கு உணவுகள்

- * அழிசளவு மரக்கறி வகைகளை உண்ணுதல்
- * பயிர்வளங்களை வீட்டில் பயிரிடல்
- * "இயற்கையாக உள்வாங்கி உண்டி உணவு ஆகாரம்"
- * "முயற்சிபார்கள் "100- கால ஆதாரம்"

5. இயற்கை அன்னைமையக் காத்தல்

- * உள்வாங்கு மரக்கறி வகைகள், இயற்கை பூக்களை நடுதல்
- * மனதையை தேக்கி விரயமாகும் நீரை தடுத்தல்
- * மண்ணை மூடி அதன் வளத்தை சீர-அழிக்காதி
- * உங்கள் குப்பைகளை நீங்களே பொறுக்குங்கள்

6. உள்வாங்கு வசியிடம்

- * உள்வாங்கியே வசித்தல், வேலை பாந்தல், குருகாமையக் கடைகளை நாடி, குடிமகனுடன் அளவுமளவி வாழுங்கள்
- * வீட்டிலிருந்து வேலை செய்தல்
- * திட்டமிட்ட குறைந்தபட்ச பயணம்
- * விவாசல் சேங்குறைத்தின்று விடுமுறைகள்

7. விவாசல்களை நிறுத்தல்

- * பெரிய பொதி, மிளகண்டிக் உறைகளைத் தவிசுங்கள்
- * ஒரு முறை பாவித்து ஒழிக்கும் பொருட்களை தவிசுத்து நிறுத்து பொருட்களை தேர்ந்தெடுங்கள்
- * விரயத்தை குறை, மீள் பாவனை, உருவாற்று, பாசனப்பாக்கு

8. குறைந்த நுள்வு, இயற்கைவள நுள்வு

- * தேவைக்கு அதிகமாக வாங்காதி
- * இயற்கைக்கு சாதகமான பொருள் பாவனை
- * மூகப்பிச் சீட்டில் "இயற்கைக்கு சாதகம்" என்ற ஊக்கியம் பாதித்து கொள்வனவு
- * பொறுப்புள்ள முதலீடுகள்

9. தடு: கற்றாடல் அழுக்கு

- * பூச்சிக் கொல்லி நடுக்கடைய நிரவாசல்கள் பாவனை தவிசுப்பு
- * பாதுகாப்பான முறையில் உயிருக்கு பாங்குவினைவிக்கும் பொருட்களை "மீள்-பாவனை நிலையம் மூலம்" அப்பாற்படுத்தல்
- * உருப்புகளை "dry clean" இயந்திரத்தில் கைய வளம்பயை நிறுத்தல்

10. கற்றல் சூழல், சமூக நீதிக்கு ஆதரவு

- * தானம், தொண்டு மூலம் உங்கள் கற்றுச் சூரையைச் சமூகத்தையும் முன்னேற்றல்
- * கற்றுச் சூழல், சமூக தலைமையத்தையத்தை ஊக்குவித்தல்

-----11111-----

உங்களால் இயன்றதை செயல்படுத்த, மேலதிக விபரங்களுக்கு: